

INTER - ORGANIZATIONAL NEWSLETTER – MAY 2007

FORECASTING 07-08

Turnover	: 150% ↑
Employment	: 10% ↑
Profitability	: 100% ↑
Rejection Rate	: 100% ↓

TESTIMONIALS

Customers:

Up to March 07	: 225 Nos
Up to April 07	: 228 Nos

Performance: April 2007

Turnover growth	: 0.88 %
Employment growth	: 2.53 % ↑
100% Attendance	: 8.64 %


MANAGEMENT

Ms. P.E. Nancy	– Director
Mrs. J. Vanajambika	– Director

KEY PERSONS

Mr. M.P.V. Jeyakumar	- CEO.
Mr. RS. Thangappan	- GM.
Mr. R. Vijaya Sai	- QA.
Mr. M. Suyambu	- Planning.
Mr. T. Amaladhas	- Plating.
Mr. T. Ramesh	- Purchase.
Mr. N. Murugan	- Production.
Mr. RM. Ravichandran	- Marketing.
Mr. C. Sounder Suresh	- Stores.
Mr. C. Babu	- Finance.

ACHIEVEMENT



உறவுகள் மேம்பட.....

குடும்பத்திலும், அலுவலகத்திலும் மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் தவிர்க்க...

- நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
- அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.
- எந்த விஷயத்தையும் பிரச்சினையும் கவனமாகக் கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
- சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
- நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
- குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
- உண்மை எது பொய் எது என்று தீர் விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்லதையும் விடுங்கள்.
- மற்றவர்களை விட உங்களுடைய எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
- அளவுக்கதிகமாகவும், தேவைக்கதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
- எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சமபந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
- கேள்விப்படுகின்ற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
- அற்ப விஷயங்களைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
- உங்கள் கருத்துக்களில் பிடிவாதமாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
- மற்றவர் கருத்துக்களையும், செயல்களையும், நடக்கின்ற நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
- மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
- புன்முறவல் காட்டவும் இனிய இதமான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
- பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
- பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
- அவ்வப்போது நேரில் சந்தித்து அன்புடன் மனம் திறந்து பேசுங்கள்.

தொகுத்தளித்தவர்
- திருமதி.வி.விஜயலக்ஷ்மி
Coating Dept.



ரொம்ப பெரிசு

ரொம்பப் பெரிய பாவம்
அவதூறு பேசுவது
ரொம்பப் பெரிய தடை
அச்சப்படுவது
ரொம்பப் பெரிய தவறு
முயற்சியைக் கைவிடுவது
ரொம்பப் பெரிய சந்தோஷம்
கடமையைச் செய்வது
ரொம்பப் பெரிய பலம்
தெளிவாக சிந்திப்பது
ரொம்பப் பெரிய வரம்
ஆரோக்கியமாய் வாழ்வது
ரொம்பப் பெரிய சக்தி
நல்லதையே எண்ணுவது
ரொம்பப் பெரிய வெற்றி
தன்னையே வெல்வது
ரொம்பப் பெரிய இழப்பு
நம்பிக்கை இழப்பது

தொகுத்தளித்தவர்
- ம.கிருஸ் தீபக்
Logistics.

குறையில்லா வாழ்வு

குறை கூற நீ சுட்டிடும் கரத்தில்
விரல்கள் நான்கு உனை சுட்டும்.

குறை கூற சுழலும் உன் நாவே
நினைவெல்லாம் உனை சுற்றி

குறை கொண்ட மனிதா! நீ யென்று
பிறர் உனை சுட்ட வழியமைக்கும்.

தலை பாரம் உனதென்றால் சுமந்து விடு
தலைமாற்ற தலை தேடினால்

தலைசுமை மாறும், பாரம் குறையாது
மனப்பாரம் வந்து தானே சேரும்.

பிறர் குறை நீ கண்டு கொண்டால்
உன்குறை உலகம் அறியும்

பிறர்குறை காணாது நீ சென்றால்
குறையில்லா உலகம் உன் பின்னே...

By
- ஆர்.எஸ்.தங்கப்பன்
General Manager

சிறந்த வழிகாட்டி

ஒரு இளைஞன் மாலுமியைக் கேட்டான்
“நிலவுதானே பெரியதாக இருக்கிறது!
துருவநட்சத்திரத்தை ஏன் அடையாளமாக்கிக்
கொண்டீர்கள்”

மாலுமி சிரித்தார்
“நிலவு பெரியதுதான்
ஆனால் தேய்ந்தும், வளர்ந்தும்,
ஒருநாள் காணாமலும் போவதால்
நம்பமுடியாமல் இருக்கிறது.
எப்போதும் மாறாதிருக்கும் மனிதர்கள் மட்டுமே
வழிகாட்டியாக வழிகாட்ட முடியும்”

தொகுத்தளித்தவர்
திருமதி.கோ.பத்மபிரியா
Human Resource

பார்வையை மாற்றுகங்கள் பாராட்டு நிச்சயம்

தோல்வி என்பது பலரையும் நிலைகுலைந்து போகவைப்பது.
தோல்வியினால் தற்காலிகமாக மனச்சோர்வு ஏற்படுவதுதான் இயல்பு.
ஆனால் அதிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டு வருகிறோம்
என்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது.

உங்கள் வீட்டில் உங்களை சுற்றியுள்ள பொருட்களைப் பாருங்கள்.
‘அதுதான் எவ்வளவோ முறை பார்த்தாகிவிட்டதே’ என்கிறீர்களா? இந்த
முறை மாறுபட்ட ரசனையோடு பாருங்கள்.

வெற்றியின் ரகசியம் என்ன என்று ஒவ்வொரு பொருளிடம் கேளுங்கள்.

“உன் லட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும்” எனும் வீட்டின் கூரை.
“ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கது என்பதை அறிந்து கொள்” என்று
கடிகாரம் கூறும்.
“பிறருக்கு இடம் கொடு” என்று நாற்காலி சுட்டிக் காட்டும்.
“உன்னை சரியாக வெளிப்படுத்து” என்று பேனா கூறும்.
“சரியாகப் பிரதிபலிக்க வேண்டும்” என்பது கண்ணாடியின்
ஆலோசனையாக இருக்கும்.

காற்றுக்கு எதிராகத்தான் ஆகாயவிமானம் மேலே எழும்புகிறது.
பயணிக்கிறது. ஆக நம்மை எதிர்க்கும் சக்திகளுக்கு நடுவேதான் நாம்
உயர்ந்து காட்ட வேண்டும்.

முதல் கட்டமாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
குத்துச்சண்டை ஒன்றில் பங்கேற்க இளைஞன் ஒருவன் வந்திருந்தான்.
போட்டி தொடங்க இரண்டு நிமிடங்கள் இருக்கையில் ஒருவர் அவனிடம்
வந்தார்.”உன்னுடன் போட்டியில் கலந்து கொள்ளப் போவது மிகவும்
வலிமையான ஆள். அவருக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியுமா?
ஊஹூம்” என்றார். இளைஞனின் மனதில் பயம் ஏற்பட்டது. “என்னால்
முதல் சுற்றிலாவது ஜெயிக்க முடியுமா? முடியாது போலிருக்கிறதே”
என்று வாய்விட்டே தன் கலக்கத்தை வெளிக்காட்டினான்.

அப்போது அருகே சென்ற ஒருவர் காதுகளில் இந்த வாக்கியங்கள்
விழுந்தன. அவர் இளைஞனை நெருங்கினார். புன்னகையுடன் “நீதான்
முதல் சுற்றில் ஜெயித்து விட்டாயே” என்றார்.

இளைஞன் திகைத்தான். “இன்னும் போட்டியே தொடங்கவில்லை
பெரியவரே, அப்படியிருக்க நான் எப்படி முதல் சுற்றில் ஜெயித்திருக்க
முடியும்? என்றான்.

“எப்போது இந்தப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று
தீர்மானித்து உன் பெயரை பதிவு செய்து கொண்டாயோ அப்போதே நீ
உன் அடிப்படை அச்சங்களை ஜெயித்து விட்டதாகத்தான் அர்த்தம்.
எனவே முதல் சுற்றில் நீ வென்று விட்டாய். இப்போது நடக்கப்
போவது அடுத்த சுற்றுதான். ஒரு சுற்றை ஜெயித்தவனால் அடுத்த
சுற்றை ஜெயிக்க முடியாதா என்ன? என்றார்.
இளைஞனின் மனதில் உற்சாகம் நிரம்பியது. தன்னம்பிக்கை பீறிட்டது.
புதிய ஊக்கத்துடன் பங்கேற்றான். பந்தயத்தில் வென்றான்.

சிறந்தனை கார்னர்

எந்தக் கடினமான காரியத்தையும் செய்து முடிக்க சுலபமான வழி
ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடிப்பதுதான் கெட்டிக்காரத்தனம்.

தொகுத்தளித்தவர்
திருமதி.கோ.பத்மபிரியா
Human Resource

TWO THINGS ROB PEOPLE OF THEIR PEACE OF MIND WORK UNFINISHED AND WORK NOT YET BEGIN

Procrastination is keeping pending
The work-at-hand or putting-it-off till...???
It is a most common habit; we all suffer from it
At some point or often many a point in our life.
The phenomenon of postponement
Makes not now... to become never...

**The person caught by a habitual procrastination
Deprives himself of the fullest realization
Of his dreams and hopes.**

**Make sure that your life doesn't have to be a long history
Of unfinished projects, piles of paper, messy rooms and
Self-sabotage.**

Therefore, identify
The reasons and attitudes that feed procrastination.
Be diligent, don't wait;
Waiting is a trap there will always be reasons to wait.
The truth is there are two things in life
Reasons and results; and reasons simply don't count.
The secret of getting a head is getting started.
Be a Do-it-now person.
Why put-off the work till tomorrow;
When you can put-it-off altogether by doing.
Get up... Get going... Take control.

சிறுகதைகளையாசிரியர்கள் மற்றும்
குடும்பத்தினரிடமிருந்து
வரவேற்கப்படுகிறது.
- Editor

By
Mrs. Padma manivannan
D/O. Mr.S.V.Kannabiran
Design.

TI ANODE FAMILY TOUR IN KODAIKANAL



FUNCTIONAL WISHES



LABOUR DAY
(May - 01)

Best Wishes by Ti Employees.

EXTERNAL SUPPORT

Banking : United Bank of India
Auditing : M/s. Nisar & Kumar
AQ Auditing : M/s. Juran Quality
Legal Adviser : Lr. M.K. Govindan
Central Excise : Mr. Raghavan
Health Care : M/s. Bethesda Hospital

BIRTH DAY WISHES

S. Samuvel Driver	Jun 03
Master Adhavan Kumar S/o. M.P.V. Jeyakumar (CEO) (☎-9941664841)	Jun 04
Mr. M. Suyambu (☎-9444754126) Manager - Planning	Jun 05
Mr. K. Kanthan (☎-9380046353) Stores	Jun 05
M. Sathyaseelan (☎-9840123020) Production	Jun 05
Mrs. M.Chandrakala (☎-9841335756)	Jun 07
W/o. N. Murugan (Manager-PRD)	
V. Rajakumari Coating	Jun 07
Mr. Sri Ganesh (☎-9944091396) Production	Jun 08
Mr. P. Sathish Production	Jun 08
Mr. A. Sekar Production	Jun 09
Mrs. R. Lathakumari (☎-9444740642) W/o. T. Ramesh (Manager-PUR)	Jun 10
C. Babu (☎-9841614502) Manager - Finance	Jun 10
Mr.J.Shanmuga Sundaram (☎-9382324911)	Jun 13
H/o. S. Sasirekha (Marketing)	
Mrs. T. Jayalatha (☎-9444670520) Stores	Jun 15
Mr. P. Sowrirajan F/o. S. Arokyaraj (PRD)	Jun 20
S. Arokyaraj Production	Jun 21
T. Rajakumaran Coating	Jun 22
Mr. P. Gopalakrishnan Production (☎-9380875536)	Jun 26
Mrs. I. Priya (☎-9444798027) W/o.G.S. Mohan kumar (PRD)	Jun 30

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே!

அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!

Best Wishes by Ti Employees

உடல் வெப்பத்தை பராமரிக்க!

“வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பது பழமொழி. இதற்கு வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று பொருளாகும். வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், அதிகமான உடல் சூடு சமநிலைக்கு வரும். வறட்சி நீங்கும். உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

வெறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு பளபளப்பைக் கொடுப்பதோடு, மயிர்க் கால்களில் உள்ள அழுக்கைக் கரைத்து வெளியேற்றுவதன் மூலம், வியர்வைச் சுரப்பிகள் இயற்கையாகச் செயல்பட வாய்ப்பு உண்டாகிறது. அதனால், உடலில் தட்பவெப்ப நிலை நன்கு பராமரிக்கப்படுகிறது.

அளவோடு அறுசுவை உணவு

நாம் தினமும் சாப்பிடும் உணவில் ஆறு சுவைகளும் இருத்தல் அவசியம். ஆனால் எந்தச் சுவை உணவையும் மிக அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் கூடாது. எடுத்துக்காட்டாகச் சிலர் காரமான பொருள்களை விரும்பிச் சாப்பிடுவர். வேறு சிலர் இனிப்பை அதிகமாக விரும்புவர். அந்தந்த உடல்வாகு, உடல் நிலைக்குத் தக்கவாறு அறுசுவை உண்டிகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். சில சுவை உணவுகள் மட்டும் அதிகமானால், அச் சுவைகளுக்கு ஏற்ப உயிரின் சக்திகள் பாதிக்கப்படும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். ஏற்கெனவே உடலில் நுழைந்த கிருமிகளோ புதிதாக நுழையும் கிருமிகளோ நோய்க் குறி குணங்களை உண்டாக்கக் கூடும். எனவே இயற்கை எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்படாமலும் அச் சக்தி தன் நிலையில் இருக்கும் படியும் அறுசுவை உணவுகளை முறையாகச் சாப்பிட வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,200 பேர் புகையிலைக்குப் பலியாகிறார்கள் தலை, கழுத்து, தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலை பழக்கம் உடையவர்கள்.

புகை பிடிப்பவர்களில் 89 சதவீதத்தினர் 18 வயதுக்குட்பட்டவர்கள்: இவர்கள் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். 20-க்குட்பட்ட வயதிலிருந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களில் 50 சதவீதத்தினர் இப் பழக்கம் தொடர்பான நோய்களால் மரணம் அடைகின்றனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில், புகை பிடிப்போர் வாழ்நாள் 22 முதல் 26 ஆண்டுகள் குறைகிறது. புகையிலை பழக்கம் காரணமாக வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக் குழாய், உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப் பையின் வாய் ஆகிய உறுப்புகளில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. நுரையீரல் கோளாறுகளையும் மூச்சுத் திணறலையும் புகையிலை ஏற்படுத்தும். இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களை புகையிலைப் பழக்கம் தீவிரமாக்குகிறது. புகையிலைப் பழக்கத்தால் உயிரிழப்பவர்களில் பெரும் பாலானோர் மாரடைப்பால்தான் மரணம் அடைகின்றனர். புகைப் பிடிப்பதால் வாய் துர்நாற்றம், தலைமுடி, உடைகள், கைகளில் நாற்றம் ஏற்படும். புகைப் பழக்கம் காரணமாக அருகில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். மூச்சுத் திணறல், காய்ச்சல், ஆஸ்துமா, நுரையீரல் வளர்ச்சிக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தை பிறக்கும் போதே குறைந்த எடையுடன் பிறத்தல், பிறந்தவுடன் மரணம் ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு 20 முதல் 25 மடங்கு அதிகம், மாரடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்து 2 அல்லது 3 மடங்கு அதிகம், உடல் நலிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு 30 முதல் 60 சதவீதம் அதிகம். தகவல் : தேசிய புகையிலை கட்டுப்பாட்டு மையம், புது தில்லி.

மருத்துவ மலரிலிருந்து தொகுக்கப்பட்டது